

பங்கமில்லாமல் வருமானம் கொடுக்கும், ஜீரோ பட்ஜெட் பாகல்...!



பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல், எப்போதுமே சந்தையில் நிலையான விற்பனை வாய்ப்புள்ள காய்கறிகளில் பாகற்காயும் ஒன்று. இந்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பந்தல் சாகுபடி செய்யும் பலரில்.. தொடர்ந்து பாகல் சாகுபடியில் ஈடுபட்டு வருபவர் .. கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான் பேட்டை அடுத்துள்ள நகரளந்தை கிராமத்தைச் சேர்ந்த சி.திருமலைசாமி.

எங்களுக்குப் பத்து ஏக்கர் நிலம் இருக்கு. நல்ல செம்மண் பூமி. அதோட கிணற்றில் தண்ணீரும் நல்லா இருப்பதால் தொடர்ந்து விவசாயம் பார்த்துக்கிட்டிருக்கோம். 5 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள் இருக்கிறது. மீதி 5 ஏக்கர் நிலத்தில் பாகல், வாழை, தக்காளி என்று சாகுபடி செய்கிறோம்.

நான்கைந்து வருடத்திற்கு முன் ஒரு ஏக்கரில் பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணேன். பெரியளவில் விளைச்சல் இல்லை. நம்ம ஏரியாவுக்கு அது சரிப்பட்டு வராது என்று அப்படியே தோட்டத்தை அழிச்சிட்டேன். ஆனால், அதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்துப் போட்ட பந்தலைப் பிரிக்க மனசில்லை. அதையே கொஞ்சம் திருத்தம் செய்து, பாகல் சாகுபடியில் இறங்கினேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. பாகலுக்கு எப்பவுமே பங்கமில்லாமல் விலை கிடைப்பதால் நான்கு வருடமாக தொடர்ந்து அந்த சாகுபடியைப் பண்ணிக்கிட்டிருக்கேன். வைகாசிப் பட்டத்தில் ஒரு தடவை, மார்கழிப் பட்டத்தில் ஒரு தடவை, இரண்டு தடவை பாகல் போட்டுடுவேன். அதனால் வருடம் முழுவதும் என் தோட்டத்தில் பாகல் இருக்கும்.

பாகலுக்கு 200 நாட்கள் வயது. செம்மண்ணில் நன்கு வளரும். இதற்கு மார்கழி மற்றும் வைகாசிப் பட்டங்கள் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தில் 10 டிராக்டர் தொழுவரத்தைக் கொட்டி இறைத்து, நன்கு உழவு செய்ய வேண்டும். கல்தூண்கள், மூங்கில், பந்தலுக்கான கனமான கட்டுக் கம்பி.. இவற்றைப் பயன்படுத்தி 8 அடி உயரத்திற்குப் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முங்கில்களை ஊன்றுவதற்கு முன்னர், அடிப்பகுதியில் தார் அல்லது வர்ணம் பூசி விட்டால் கரையான் பிடிக்காது.

பூச்சிகளை விரட்ட சுரைக்காய்!

பந்தல் அமைத்தப் பிறகு, 5 அடி இடைவெளியில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கொத்து மூலம் லேசாகக் கொத்தி பாகல் விதைகளை விதைத்து, மண்ணால் மூடி, ஒரு மணி நேரம் சொட்டுநீர்ப் பாசனம் செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 8 அடி, விதைக்கு விதை 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். 1 ஏக்கருக்கு 600 கிராம் விதைகள் தேவைப்படும்.

பாகல் நடவுக்குப் பிறகு, தோட்டத்தைச் சுற்றிலும் நெருக்கமாக உயிர்வேலி போட்ட மாதிரி 50 கிராம் நாட்டுச் சுரைக்காய் விதைகளை விதைத்துவிட வேண்டும். இந்தச் செடியில் இருந்து வீசும் நாற்றம் காரணமாக பாகல் தோட்டத்திற்குள் பெரும்பாலும் பூச்சிகள் வருவதில்லை.

ஜீவாமிர்தம் மட்டுமே போதும்!

விதைப்பில் இருந்து தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினால், போதுமானது. மாதம் இருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில், வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். விதைத்த 15 நாட்களுக்கு ஒரு முறை 500 கிலோ தொழுவரத்தைப் பிரித்து செடிகளுக்கு அருகில் இட வேண்டும் (ஒரு செடிக்கு முக்கால் கிலோ வீதம்). தொடர்ந்து ஜீவாமிர்தம் பாய்ச்சும் வசதி இருந்தால்.. அது மட்டுமே போதுமானது. தொழுவரம் இடத் தேவையிருக்காது.

60 நாளுக்கு மேல் அறுவடை!

விதைத்த 40 ம் நாளுக்கு மேல் கொடிகள் படரத் தொடங்கும். அந்த சமயத்தில் சணல் கயிறு மூலம் கொடிகளைப் பந்தலில் ஏற்றி விட வேண்டும். பக்கவாட்டில் படரும் கொடிகளைக் கிள்ளி விடவேண்டும். அப்போதுதான் விரைவாகப் பூ எடுக்கும். 50-ம் நாளுக்கு மேல் பூ எடுத்து, பிஞ்சுகள் பிடிக்கத் தொடங்கும். இது, சாறு உறிஞ்சும் பூச்சிகள், வெள்ளை ஈக்கள் மற்றும் காய்ப்புழுக்கள் ஆகியவை தாக்குவதற்கு வாய்ப்புள்ள நேரம். அப்படி அவற்றின் தாக்குதல் தென்பட்டால்.. 500 மில்லி ஆர்கானிக் பூச்சிக்கொல்லியை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

60-ம் நாளுக்கு மேல் கொஞ்சமாகக் காய்கள் கிடைக்கத் தொடங்கும். 80-ம் நாளுக்கு மேல் முழுஅளவில் காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும். 3 நாட்களுக்கு ஒரு பறிப்பு எனத் தொடர்ந்து, 120 நாட்களில் 40 பறிப்புகளுக்கு மகசூல் எடுக்கலாம்.

மார்கழிப் பட்டத்தில் மகசூல் குறையும்!

மார்கழிப் பட்டத்தில் விதைத்தால் மாசிமாதக் கடைசியிலிருந்து ஆனி மாத மத்தி வரைக்கும் அறுவடை பண்ணலாம். இந்தப் பட்டத்தில் விளைச்சல் கம்மியாகத்தான் கிடைக்கும். ஒரு பறிப்புக்கு 400 கிலோவிலிருந்து 600 கிலோ வரை காய் கிடைக்கும். மொத்தமாக 20 டன் அளவிற்குத்தான் மகசூல் கிடைக்கும். ஆனால், அறுவடை சமயத்தில் சந்தையில் பாகல் வரத்து கம்மியாக இருப்பதால், இந்தப் பட்ட பாகலுக்கு நல்ல விலை கிடைக்கும். கிலோ 30 ரூபாய் வரை கூட விற்கும்.

வைகாசிப் பட்டத்தில் விதைத்தால், பறிப்புக்கு 750 கிலோ வரை காய் கிடைக்கும். மொத்தமாக 30 டன் வரை மகசூல் கிடைக்கும். அதே சமயம், இந்தப் பட்டத்தில் வரத்து அதிகமாக இருப்பதால் கிலோவிற்கு 10 ரூபயிலிருந்து 20 ரூபாய் வரைக்கும் தான் விலை கிடைக்கும்.

பாகலைப் பொறுத்தவரைக்கும் தக்காளி மாதிரி திடீர்னு விதை சரிந்து, அடிமாட்டு விலைக்குப் போகுமோ என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. குறைந்தபட்சம் எட்டு ரூபாய் விலை கிடைத்துவிடும். அதனால் பாகல் போட்டால் கிலோவிற்கு சராசரியாக பத்து ரூபாய் நிச்சயமாக விலை கிடைத்துவிடும். அதுவுமில்லாமல் வியாபாரிகள் தோடத்திற்க்கே வந்து எடை போட்டு எடுத்துட்டுப் போவதால், போக்குவரத்துச் செலவும் மீதம்.

இது மார்கழிப் பட்டத்தில் போட்டது. இதுவரை 12 டன்னுக்கு மேல் அறுவடை பண்ணியாச்சு. இன்னும் இருபது பறிப்புக்கு மேல் பறிக்கலாம். அதில் எப்படியும் 10 டன்னுக்கு குறையாமல் மகசூல் கிடைக்கும்.

ஒன்றரை லட்சத்திற்கு மேல் லாபம்!

இதுபோக, பூச்சிகளை விரட்டறதுக்காக விதைத்த சுரைக்காயிலயும் ஒரு வருமானம் பார்த்துவிடலாம். 2000 கிலோ அளவிற்கு காய்கள் கிடைக்கும். இன்றைய நிலைமைக்கு கிலோ நான்கு ரூபாய்க்கு விற்கிறது. இதன் மூலமாக 8,000 ரூபாய் கிடைக்கும்.

பாகலில் குறைந்தது 20 டன் மகசூலுக்கு சராசரி விலையாக கிலோவுக்கு 10 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 2 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும், செலவெல்லாம் போக ஒரு ஏக்கரில் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்து விடும்.

பந்தல் போட்டா பத்து வருடம்!

ஆரம்பத்தில் நான் ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்திதான் சாகுபடி பண்ணினேன். இப்போ ஒரு வருடமாக அதை நிறுத்திவிட்டு கோழிக் குப்பை, தொழுவும் ஜீவாமிர்தம்.. இவைகளை மட்டும் தான் பயன்படுத்திக்கிட்டிருக்கேன். என்கிட்ட நாட்டுபமாடுகள் இருப்பதால் தினமும் தோட்டத்துக்கு ஜீவாமிர்தம் கொடுக்கிற மாதிரி தொட்டிகளைக் கட்டி ஏற்பாடு செய்துக்கிட்டிருக்கேன். தொட்டி தயாராயிடுச்சுனா அது மட்டுமே போதும். மத்த தொழுவும் கூட தேவைப்படாது.

அதே மாதிரி ஒரு தடவை கல்துவாணை வைத்துப் பந்தல் போட ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். அது பத்து வருடத்திற்குத் தாக்குப் பிடிக்கும். ஒவ்வொரு முறைக்கும் விதை ஊன்ற வரிசையை மட்டும் கொஞ்சம் தள்ளிப் போடணும். இப்போ கோவைக்காய்க்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் ஜீரோ பட்ஜெட் முறையில் இன்னொரு ஏக்கரில் பந்தல் போட்டு கோவைக்காய் சாகுபடியையும் ஆரம்பிக்கப் போறேன்.

ஒரு ஏக்கரில் பாகல் சாகுபடி செய்ய திருமலைசாமி சொல்லும் செலவு – வரவு கணக்கு		
விவரம்	செலவு	வரவு
நிரந்தர முதலீடு		
பந்தல்	1,00,000	
சொட்டுநீர் பாசனம்	30,000	
மொத்தம்	1,30,000	
நடைமுறைச் செலவுகள்		
உழவு	600	
தொழுவும், ஜீவாமிர்தம்	10,000	
விதை	3,000	
நடவு	500	
பூச்சிக்கொல்லி	2,500	
பராமரிப்பு	3,000	
பறிப்பு	15,000	
20 டன் பாகல் மூலம் வரவு		2,00,000

2 டன் சுரைக்காய் மூலம் வரவு		8,000
மொத்தம்	34,600	2,08,000
நிகரலாபம்		1,73,400

தொடர்புக்கு,

திருமலைசாமி

99767-64940

:

ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.05.11 www.vikatan.com